

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٦/٣/٢٠٢١ الموافق ١٣ شعبان ١٤٤٢ هـ

النِّصْفُ مِنْ شَعْبَانَ

(مَغَانِمٌ وَمَحَازِيرٌ مِنْ دَسَائِسَ)

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ
أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مَثِيلَ وَلَا شَبِيهَ وَلَا ضِدَّ وَلَا نَدَّ لَهُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا
وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ
هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ وَجَاهَدَ فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ فَجَزَاهُ
اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا
صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا
مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ.
أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَدِيرِ الْقَائِلِ فِي مُحْكَمِ كِتَابِهِ
﴿فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ﴿٧﴾ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ﴿٨﴾﴾

Esclaves de Dieu je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Dieu العَلِيِّ الْعَظِيمِ *Al-^Aliyy Al-^Adhim*, Lui qui dit dans Son livre honoré : ce qui signifie : « **Qui aura accompli le poids d'un grain de poussière de bien en verra la rétribution et qui aura accompli le poids d'un grain de poussière de mal en verra la rétribution.** »

إِخْوَةَ الْإِيمَانِ، إِنَّ فِي هَاتَيْنِ الْآيَتَيْنِ التَّرغِيبَ بِقَلِيلِ الْخَيْرِ وَكَثِيرِهِ وَالتَّحْذِيرَ مِنْ قَلِيلِ
الشَّرِّ وَكَثِيرِهِ، فَحَرِيٌّ بِنَا وَنَحْنُ فِي شَهْرِ شَعْبَانَ أَنْ نُقْبَلَ عَلَى الْخَيْرَاتِ وَالطَّاعَاتِ وَقَدْ وَرَدَ عَنْ

^١ سورة الزلزلة / ٧-٨.

رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي لَيْلَةِ النَّصْفِ مِنْ شَعْبَانَ إِذَا كَانَتْ لَيْلَةُ النَّصْفِ مِنْ شَعْبَانَ فَقوموا ليلها و صوموا نهارها اه رواه ابن ماجه وغيره وفيه أنه قال فإن الله تعالى يقول
 أَلَا مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلَا مِنْ مُسْتَرْزِقٍ فَأَرْزُقَهُ أَلَا مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى
 يَظْلَعَ الْفَجْرُ اه

Chers frères de foi, dans ces deux versets il y a l'incitation à accomplir même un peu de bien et beaucoup de bien et il y a la mise en garde contre le mal même s'il n'est pas de grande ampleur et également contre le mal de grande ampleur. Il convient donc, alors que nous sommes durant ce mois de *Cha^ban*, de nous empresser pour les actes de bien et d'obéissances. Il est parvenu du Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ qu'il a dit à propos de la nuit de la mi-*Cha^ban* : ce qui signifie : « **Lorsque c'est la nuit de la mi-*Cha^ban*, alors veillez sa nuit, jeûnez sa journée.** » Et ce *hadith* comporte aussi sa parole صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ce qui signifie : « **Certes Dieu dit : « Y a-t-il qui demande à ce que Je lui pardonne ? Je lui pardonnerai. Y a-t-il qui cherche à avoir une subsistance ? Je lui accorderai. Y a-t-il quelqu'un qui est éprouvé ? Je le délivrerai de cette épreuve. Y a-t-il quelqu'un ? Y a-t-il quelqu'un ? jusqu'au lever de l'aube.** »

أَيُّهَا الْأَحِبَّةُ لَيْلَةُ النَّصْفِ مِنْ شَعْبَانَ لَيْلَةٌ مُبَارَكَةٌ عَظِيمَةٌ وَهِيَ لَيْلَةٌ تُذَكِّرُنَا بِإِقْتِرَابِ خَيْرِ الشُّهُورِ شَهْرِ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ وَقَدْ أُرْشَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَا يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يَفْعَلَهُ فِي يَوْمِ النَّصْفِ مِنْ شَعْبَانَ وَمَاذَا يَفْعَلُ فِي لَيْلَتِهِ أَيِ اللَّيْلَةِ الْمُتَقَدِّمَةِ عَلَى يَوْمِ النَّصْفِ مِنْ شَعْبَانَ بِأَنْ يَقُومَ لَيْلَهُ بِالصَّلَاةِ وَالِدُّعَاءِ وَالِاسْتِغْفَارِ وَيَصُومَ نَهَارَهُ وَقَدْ مَدَحَ اللَّهُ الْمُسْتَغْفِرِينَ فِي الْأَسْحَارِ قَالَ اللَّهُ تَعَالَى ﴿الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ﴾^(١٧) وَقَالَ صَلَوَاتُ رَبِّي وَسَلَامُهُ عَلَيْهِ فِي مَا رَوَاهُ مُسْلِمٌ
 أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ اه

Chers bien aimés, la nuit de la mi-*Cha^ban* est une nuit bénie éminente, c'est une nuit qui nous rappelle le rapprochement du meilleur des mois, le mois de *Ramadan* dans lequel a été descendu le *Qur'an*. Et le Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ nous a guidé vers ce qu'il convient au croyant d'accomplir durant la nuit de la mi-*Cha^ban*. Que fait-il durant sa nuit ? c'est-à-dire la nuit qui précède le jour de la mi-*Cha^ban* ? Il veille sa nuit en faisant des prières, des invocations, de demandes de pardon et il jeûne la journée. Dieu a fait l'éloge de ceux qui demande le pardon à la fin de la nuit. Dieu dit : ce qui signifie : « **Ceux**

¹ سورة آل عمران / ١٧.

qui patientent, ceux qui sont véridiques, ceux qui se consacrent à l'adoration de Dieu, ceux qui dépensent dans la voie que Dieu agréa, ceux qui recherchent à être pardonné jusqu'à la fin de la nuit. » Et notre Prophète que Dieu l'honore et l'élève davantage en degré d'après ce qu'a rapporté *Mousslim* a dit : ce qui signifie : « **La meilleure des prières après la prière obligatoire est la prière accomplie durant la nuit.** »

فَحَرِيٌّ بِنَا أَنْ نَهْتَمَّ بِهَذِهِ اللَّيْلَةِ وَدُشِعِلَهَا بِالطَّاعَاتِ وَالْخَيْرَاتِ وَنَسَّأَلُ اللّٰهَ فِيهَا أَنْ يَغْفِرَ لَنَا الرِّزَالَاتِ وَقَدْ قَالَ رَبُّ الْعِزَّةِ فِي كِتَابِهِ الْكَرِيمِ ﴿وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا﴾ ١ أَيُّ لَا تَنْسَ نَصِيبَكَ لِأَخْرَتِكَ مِنْ دُنْيَاكَ، فَمَنْ تَزَوَّدَ لِأَخْرَتِهِ مِنْ هَذِهِ الدُّنْيَا فَهُوَ الْمُتَزَوِّدُ وَمَنْ فَاتَهُ التَّزَوُّدُ لِلْآخِرَةِ مِنْ هَذِهِ الدُّنْيَا فَقَدْ فَاتَهُ التَّزَوُّدُ وَاللّٰهُ تَعَالَى يَقُولُ ﴿وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى﴾ ٢

Il nous convient donc d'accorder une importance particulière durant cette nuit, de s'occuper à la remplir d'actes d'obéissances et de biens et d'y demander durant cette nuit que Dieu nous pardonne nos dérapages. Ainsi Le Seigneur glorieux dit dans Son livre honoré dans sourate : ce qui signifie : « **N'oublie pas de t'approvisionner dans ce bas-monde** » c'est-à-dire « *N'oublie pas ta part du bas-monde que tu gagneras pour ton au-delà.* » Celui qui prend des provisions pour son au-delà à partir de ce bas-monde, c'est lui qui aura fait les véritables provisions et celui qui aura manqué l'occasion de s'approvisionner pour l'au-delà à partir de ce bas-monde, il aura raté tout approvisionnement. Dieu dit dans sourate : ce qui signifie : « **Faites des provisions et la meilleure des provisions, c'est la piété.** »

وَقَدْ جَاءَ فِي أَخْبَارِ مَكَّةَ لِلْفَاكِهِيِّ أَنَّ أَهْلَ مَكَّةَ كَانُوا إِذَا أَتَتْ لَيْلَةُ النَّصِيفِ مِنْ شَعْبَانَ خَرَجَ عَامَّةً رِجَالِهِمْ وَنِسَائِهِمْ إِلَى الْمَسْجِدِ فَصَلُّوا وَطَافُوا وَأَحْيَوْا لَيْلَتَهُمْ حَتَّى الصَّبَاحِ بِالقِرَاءَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُخْتَمَ الْقُرْءَانُ كُلُّهُ وَمِنْهُمْ مَنْ كَانَ يُصَلِّي تِلْكَ اللَّيْلَةَ مِائَةَ رُكْعَةٍ يَقْرَأُ فِي كُلِّ رُكْعَةٍ بِالْحَمْدِ وَقُلُّهُ هُوَ اللّٰهُ أَحَدٌ عَشْرَ مَرَّاتٍ وَأَنْتُمْ كَانُوا يَأْخُذُونَ مِنْ مَاءٍ زَمْرَمَ تِلْكَ اللَّيْلَةَ وَيَشْرَبُونَهُ وَيَغْتَسِلُونَ بِهِ وَيُحِبُّونَهُ عِنْدَهُمْ لِلْمَرْضَى يَبْتَغُونَ بِذَلِكَ الْبَرَكَاتِ فِي هَذِهِ اللَّيْلَةِ.

Il est parvenu dans *Akhbarou Makkah* de *Al-Fakihyy* lorsque venait la nuit de la mi-*Cha^ban*, les gens, le commun des gens, les hommes, les femmes se rendaient à la mosquée et ils y accomplissaient la prière, ils faisaient les tours rituels et ils veillaient toutes la nuit jusqu'au matin en récitant dans la mosquée *Al-Haram* jusqu'à terminer tout le *Qur'an* et il y a parmi eux ceux qui faisaient durant cette nuit-là cent *rak^ah* et récitaient durant chaque *rak^ah* après sourate *Al-Fatihah* *Qoul houwa l-Lahou 'ahad* dix fois et qui

^١ سورة القصص / ٧٧.

^٢ سورة البقرة / ١٩٧.

prenaient de l'eau de *zamzam* cette nuit, ils en buvaient, ils s'en lavaient le corps, ils en gardaient chez eux au cas où il y aurait des gens malades durant l'année, en espérant par cela la bénédiction de cette nuit-là.

وَلْيُعْلَمَ إِخْوَةَ الْإِيمَانِ أَنَّ لَيْلَةَ التَّصْفِ مِنْ شَعْبَانَ لَيْسَتْ اللَّيْلَةَ الَّتِي قَالَ اللَّهُ فِيهَا ﴿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ﴾^١ وَإِنْ كَانَ شَاعَ عِنْدَ بَعْضِ الْعَوَامِّ أَنَّ هَذِهِ اللَّيْلَةَ هِيَ لَيْلَةُ التَّصْفِ مِنْ شَعْبَانَ فَهَذَا غَيْرُ صَحِيحٍ، وَالصَّوَابُ أَنَّ تِلْكَ اللَّيْلَةَ هِيَ لَيْلَةُ الْقَدْرِ،

Que l'on sache, chers frères de foi, que la nuit de la mi-*Cha^ban* n'est pas la nuit à propos de laquelle Dieu dit dans sourate : ce qui signifie : « **Durant laquelle est annoncée toute chose destinée** » même si chez certains gens du commun, il a été diffusé que cette nuit, dont il est question dans ce verset, c'est la nuit de la mi-*Cha^ban*. Cela n'est pas vrai. Ce qui est vrai est que cette nuit dont il est question dans ce verset c'est la nuit de *al-qadr*.

وَمَعْنَى ﴿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ﴾ أَنَّ اللَّهَ يُطَّلِعُ بَعْضَ مَلَائِكَتِهِ فِي هَذِهِ اللَّيْلَةَ لَيْلَةَ الْقَدْرِ عَلَى تَفَاصِيلِ مَا يَحْدُثُ فِي هَذِهِ اللَّيْلَةَ إِلَى مِثْلِهَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ مِنْ مَوْتٍ وَحَيَاةٍ وَوِلَادَةٍ وَأَرْزَاقٍ وَنَحْوِ ذَلِكَ.

Et le sens de :

﴿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ﴾

c'est que Dieu fait connaître à certains anges durant cette nuit, la nuit de *al-qadr* des détails de ce qui va se produire depuis cette nuit-là jusqu'à la nuit correspondante de l'année suivante, en fait de morts, de vies, de naissances, de subsistances et ce qui est de cet ordre.

وَمِمَّا يَنْبَغِي التَّنْبِيهُ إِلَيْهِ أَيْضًا دُعَاءٌ غَيْرُ ثَابِتٍ اعْتَادَ بَعْضُ النَّاسِ عَلَى قَوْلِهِ فِي هَذِهِ اللَّيْلَةَ وَهُوَ "اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنِي عِنْدَكَ فِي أُمَّ الْكِتَابِ مُحْرُومًا أَوْ مَطْرُودًا أَوْ مُقْتَرًا عَلَيَّ فِي الرِّزْقِ فَامْحُ اللَّهُمَّ بِفَضْلِكَ شِقَاوَتِي وَجِرْمَانِي وَظُرْدِي وَإِقْتَارَ رِزْقِي..." الخ فَهَذَا اللَّفْظُ رُوِيَ بَعْضُهُ عَنْ عُمَرَ وَابْنِ مَسْعُودٍ وَمُجَاهِدٍ وَلَمْ يَثْبُتْ شَيْءٌ مِنْ ذَلِكَ عَنْهُمْ كَمَا يُفْهَمُ مِنْ كَلَامِ الْبَيْهَقِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَلَمْ يَرِدْ مِنْهُ شَيْءٌ مِنْ كَلَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

Parmi ce à quoi il convient également de prêter attention, il y a une invocation qui n'est pas authentifiée et que certains se sont habitués à dire durant la nuit de la mi-*Cha^ban*. Ils disent :

¹ سورة الدخان / ٤.

اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنِي عِنْدَكَ فِي أُمَّ الْكِتَابِ مُحْرُومًا أَوْ مَطْرُودًا أَوْ مُقْتَرًا عَلَيَّ فِي الرِّزْقِ فَامْحُ
اللَّهُمَّ بِفَضْلِكَ شَقَاوَتِي وَحِرْمَانِي وَطَرْدِي وَإِفْتَارَ رِزْقِي ...

Cette expression certains l'ont attribué à notre maître ^Oumar ou à Ibnou Mas^oud ou à Moujahid, mais aucune de ces chaînes de transmission n'a été authentifiée, tout comme on le comprend de la parole de Al-Bayhaqiyy, que Dieu l'agrée. Rien n'est parvenu de tout cela du Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

وَبَعْضُ النَّاسِ يَقْرَأُ هَذَا الدُّعَاءَ وَيَفْهَمُ مِنْهُ مَعْنَى فَاسِدًا مُنَافِيًا لِلدِّينِ يَفْهَمُ مِنْهُ أَنَّ اللَّهَ يُغَيِّرُ مَشِيئَتَهُ وَالَّذِي يَعْتَقِدُ أَنَّ اللَّهَ يُغَيِّرُ مَشِيئَتَهُ فَقَدْ فَسَدَتْ عَقِيدَتُهُ وَكَفَرَ بِاللَّهِ الْعَظِيمِ لِأَنَّ مِنْ أُصُولِ عَقَائِدِ الْإِسْلَامِ اعْتِقَادَ أَنَّ مَشِيئَةَ اللَّهِ لَا تَتَغَيَّرُ وَذَلِكَ لِأَنَّ تَغْيِيرَ الْمَشِيئَةِ دَلِيلُ الْحُدُوثِ أَيَّ أَنَّ الَّذِي يُوصَفُ بِتَغْيِيرِ الْمَشِيئَةِ لَا بُدَّ أَنْ يَكُونَ حَادِثًا مَخْلُوقًا وَالْحُدُوثُ يُنَافِي الْأُلُوهِيَّةَ فَاللَّهُ تَعَالَى شَاءَ بِمَشِيئَتِهِ الْأَزَلِيَّةِ كُلِّ مَا يَحْدُثُ فِي هَذَا الْعَالَمِ مِنْ غَيْرِ أَنْ تَتَغَيَّرَ مَشِيئَتُهُ بِدُعَاءٍ وَلَا صَدَقَةٍ وَلَا صَلَاةٍ رَحِمَ كَمَا قَالَ الْإِمَامُ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ "وَاللَّهُ لَمْ يَزَلْ وَلَا يَزَالُ بِأَسْمَائِهِ لَمْ يَحْدُثْ لَهُ اسْمٌ وَلَا صِفَةٌ" أَيَّ أَنَّ التَّغْيِيرَ وَالِاخْتِلَافَ فِي الْأَحْوَالِ يَحْدُثُ فِي الْمَخْلُوقِينَ "فَمَنْ قَالَ إِنَّهَا - أَيَّ صِفَاتِ اللَّهِ - مَخْلُوقَةٌ أَوْ مُحْدَثَةٌ أَوْ تَوَقَّفَ فِيهَا أَوْ شَكَّ فِيهَا فَهُوَ كَافِرٌ بِاللَّهِ تَعَالَى"

اه

Certains récitent cette invocation et en comprennent un sens qui est faux et contraire à la religion. Ils en comprennent que Dieu changerait Sa volonté, et celui qui croit que Dieu change Sa volonté a corrompu sa croyance, il a mécru en Dieu, parce que parmi les fondements de la croyance de l'Islam, c'est d'avoir la croyance que la volonté de Dieu ne change pas, et ce, car le changement de la volonté est le signe de l'entrée en existence, c'est-à-dire que celui qui est qualifié d'un changement de volonté est nécessairement entré en existence, c'est-à-dire créé. Or l'entrée en existence contredit la divinité et Dieu a voulu par Sa volonté qui est de toute éternité tout ce qui se produit dans ce monde, sans que Sa volonté ne change suite à l'invocation ou à l'aumône ou au maintien des relations avec les proches parents. Tout comme l'a dit l'Imam Abou Hanifah que Dieu l'agrée : « Dieu est de toute éternité et Il est de toute éternité avec Ses noms, il ne Lui est pas arrivé de nouveaux noms ni de nouvel attribut –c'est-à-dire que le changement et la variation des états arrivent aux créatures– Celui qui dit que les attributs de Dieu sont créés ou entrés en existence ou qui ne veut pas se prononcer ou qui doute à ce sujet a mécru en Dieu. »

وَرَوَى مُسْلِمٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ سَأَلْتُ رَبِّي ثَلَاثًا فَأَعْطَانِي ثِنْتَيْنِ وَمَنْعَنِي وَاحِدَةً وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ أَيْضًا قَالَ يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ أَوْ فَاظُنُّوا رَحِمَكُمُ اللَّهُ كَيْفَ يَحْتَاجُ الْمُؤْمِنُ إِلَى الْعِلْمِ حَتَّى فِي الدُّعَاءِ يَدْعُوهُ. أَهِيَ الْأَحِبَّةُ أَقْبَلُوا عَلَى الطَّاعَةِ فِي نَهَارِ التَّصْفِ مِنْ شَعْبَانَ وَلَيْلِهِ وَلَا تُقْصِرُوا فِي اسْتِغْلَالِ هَذِهِ الْفُرْصَةِ الْعَظِيمَةِ لِلثَّوَابِ وَالتَّرْوُدِ لِلْآخِرَةِ فَإِنَّ الْأَمْرَ كَمَا قِيلَ الدُّنْيَا سَاعَةٌ فَاجْعَلْهَا طَاعَةً.

Et Mouslim a rapporté du Messager de Dieu صَلَّى اللهُ عليه وسلم qu'il a dit : ce qui signifie : « *J'ai demandé à mon Seigneur trois choses, Il m'en a accordé deux et Il m'a privé d'une* » et dans la version de Mouslim également : ce qui signifie : « *Ô Mouhammad si Je prédestine quelque chose, elle ne sera pas changée.* » Alors regardez, que Dieu vous fasse miséricorde, comment le croyant a besoin de science même pour les invocations qu'il dit. Chers bien aimés, empressez-vous d'accomplir les actes d'obéissances durant la journée de la mi-*Cha^ban*, durant sa nuit et ne manquez pas, ne ratez pas, profitez de cette opportunité éminente pour gagner des récompenses, vous vous approvisionnez pour l'au-delà, il en est bien comme il a été dit : « *Le bas-monde est tel un instant, alors sois y obéissant.* » Ô Dieu préserve nous notre religion qui est notre capital et fais-nous apprendre ce qui est nous est utile et fais-nous profiter de ce que Tu nous as appris et augmente-nous en connaissance.

اللَّهُمَّ احْفَظْ لَنَا دِينَنَا الَّذِي هُوَ عِصْمَةٌ أَمْرِنَا وَعَلِمْنَا مَا يَنْفَعُنَا وَأَنْفَعُنَا بِمَا عَلَّمْتَنَا وَزِدْنَا عِلْمًا.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيِّمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^١ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^٢ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾؟ اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتِ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيحُكُمْ وَأَشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوهُ يَغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

¹ سورة الأحزاب / ٥٦.

² سورة الحجج / ٢-١.